AVE MARIA





"***மனுஷர் உங்களைக் காணும்படி அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; இல்லையெனில், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை"*** *(மத்தேயு 6:1).*

அந்த ***விதவையின் காணிக்கை****, செல்வந்தர்கள் கோவிலின் காணிக்கைப் பெட்டிகளில் பகட்டாகப் கொட்டிய தங்கத்தைவிட,* ***கடவுளின் பார்வையில் அதிக மதிப்புள்ளதாய்*** *இருந்தது.*

நம்முடைய ***அயலானுக்குச் செய்யும் சேவைக்காக செய்யப்படும் அனைத்தும் தர்மம்*** *என்று கருதப்படலாம். நற்செயல்களுக்காகச் செலவழிக்கப்படும் அனைத்தும் கடவுளுக்குக் கடனாகக் கொடுக்கப்படுகிறது, அவர் அதை வட்டியுடன் திருப்பித் தருவார்: "என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, வாருங்கள். ஆமென், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் என் சகோதரரான இவர்களில்* ***மிகச் சிறியவராகிய ஒருவனுக்குச் செய்தபோது****,* ***எனக்கே செய்தீர்கள்****. இந்தச் சிறியவர் களில் ஒருவனுக்கு நீங்கள் செய்யாதபோது,* ***எனக்கே செய்யாதிருந்தீர்கள்****" (மத்தேயு 25:34, 40, 45).*

91. நற்செயல்களின் கடமை

இரக்கத்தின் கிரியைகளைச் செய்ய ஒவ்வொருவரும் **கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார்களா**?

ஒவ்வொருவரும் **தங்கள் சொந்த திறமைக்கேற்பவும் அயலானின் தேவைக்கேற்பவும் இரக்கத்தின் கிரியைகளைச் செய்யக் கடமைப்பட்டிருக்கிறார்கள்**.

இரக்கத்தின் கிரியைகளினால் நாம் **கடவுளின் கட்டளைகளை முழுமையாக** நடைமுறைப்படுத்துகிறோம்; வெறுமனே பாவத்தைத் தவிர்ப்பது மட்டுமின்றி, **மற்றவர்களுக்கு நன்மை செய்கிறோம்**. நற்செயல்களைச் செய்வதற்கான நம்முடைய **கடமையின் அளவு** நம்முடைய **வாழ்க்கையின் நிலை, அழைப்பு**, மற்றும் நம்முடைய **அயலானின் தேவையின் அளவைப்** பொறுத்து மாறுபடும். ஒரு கோடீஸ்வரரின் கடமை, அவர் நகரத்தில் உள்ள ஏழைகளுக்குச் செய்வது ஒரு **சம்பளம் பெறுபவரின்** கடமை போல் இருக்காது; ஒரு **பிஷப்பின்** நற்செயல் கடமை ஒரு **சாதாரண மனிதனின்** கடமை போல் இருக்காது.

1. **ஒருவருடைய வழிமுறைகளுக்கு ஏற்ப தேவைப்படுபவர்களுக்குத் தர்மம்** செய்வது ஒரு மிக முக்கியமான கடமையாகும்.
2. பொருள் சார்ந்த அல்லது சரீர தர்மம் அல்லது இரக்கத்தின் கிரியைகள் நம்முடைய வழிகளுக்குள் இல்லாவிட்டால், நாம் எப்போதும் **ஆவிக்குரிய தர்மங்களை** வழங்கலாம்: **ஜெபங்கள்** போன்றவை. "நற்கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்" (மத்தேயு 3:10). "**கிரியைகளில்லாத விசுவாசம் பயனற்றது**" (யாக்கோபு 2:20).

இரக்கத்தின் கிரியைகளைச் செய்யாதவன் **அயலானை நேசிக்கும் கட்டளையைக் கடைப்பிடிக்கத் தவறிவிடுகிறான்**. புனித அம்புரோஸ் தன் காலத்து **கஞ்சத்தனமுள்ள செல்வந்தர்களைப்** பார்த்துச் சொன்னது போல்: "உங்கள் இருப்பிடங்களின் சுவர்கள் **அழகிய திரைச்சீலைகளால்** தொங்கவிடப்பட்டுள்ளன, அதேசமயம் நீங்கள் ஏழையின் முதுகில் உள்ள **உடைகளை உரிக்கிறீர்கள்**. ஒரு பிச்சைக்காரன் ஒரு சிறிய தர்மத்திற்காக உங்கள் வாசலில் மன்றாடுகிறான்; உங்கள் அரண்மனைகளின் தரைகளுக்கு என்ன வகையான பளிங்குக் கல்லைப் பயன்படுத்துவது என்று உங்களுக்குள்ளேயே விவாதிக்கும்போது நீங்கள் அவனைப் **பார்த்துக்கூட கண்டுகொள்ளவில்லை**. உங்கள் விரலில் நீங்கள் அணியும் **வைரம்** ஒரு கூட்டத்திற்கு உணவளிக்கப் **போதுமானது**!".

அவரை அதிகமாக நேசிக்க கடவுளை இன்னும் நன்றாக அறிந்துகொள்ளுங்கள்

நற்செயல்களின் கடமை

2. **மற்றவர்களின் புகழைப் பெறுவதற்காக** இரக்கத்தின் கிரியைகளைச் செய்பவர் **புண்ணியத்தை** (virtue) **அனுசரிக்கவில்லை**, ஏனெனில் அவருடைய **நோக்கம்**

கடவுளுடையது அல்ல.

ஏழை மக்களும் இரக்கத்தின் கிரியைகளைச் செய்யலாம், ஏனென்றால் கடவுள் முன் **நாம் கொடுக்கும் தொகை அல்ல**, மாறாக **நம்மால் முடிந்ததைக் கொடுக்கும் நல்விருப்பமே** முக்கியம். "நான் என் **பொருட்கள் யாவற்றையும் ஏழைகளுக்குக் கொடுத்து**, என் சரீரத்தைச் சுட்டெரிக்கக் கொடுத்தாலும், **எனக்கு அன்பு இல்லாவிட்டால்**, எனக்கு **ஒரு பிரயோஜனமுமில்லை**" (1 கொரிந்தியர் 13:3). புனித பவுல் பேசும் இந்த **"அன்பு"** என்பது **கடவுள் மற்றும் அயலான் மீதான தூய அன்பைத்** தவிர வேறில்லை; அது **எல்லா வீண் பெருமையையும்** (vanity) விலக்குகிறது.

3. இரக்கத்தின் கிரியைகளைச் செய்யும்போது, நாம் **பூலோகப் பலனை** (earthly reward) **பெறுவோம்** என்ற நம்பிக்கையால் **தூண்டப்படக்கூடாது**.

4.

ஆகவே, **நமக்குத் திருப்பிக் கொடுக்க முடியாதவர்களுக்கு** நாம் நன்மையைச் செய்ய **முன்னுரிமை** கொடுக்க வேண்டும்: "நீ விருந்து பண்ணும்போது, ஏழைகளையும், ஊனமுள்ளவர்களையும், சப்பாணிகளையும், குருடர்களையும் அழை; அப்பொழுது **நீ பாக்கியவானாயிருப்பாய்**, ஏனெனில் அவர்கள் உனக்குப் **பதிலாகச் செய்யமாட்டார்கள்**; நீயோ **நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் பதிலளிக்கப்படுவாய்**" (லூக்கா 14:13).

"நீ தர்மம் செய்யும்போது, உன் **தர்மம் மறைவாக இருக்கும்படி** உன் **வலது கை செய்வது உன் இடது கைக்குத் தெரியாதிருக்கட்டும்**; அப்பொழுது, **மறைவிடத்தில் காண்கிற உன் பிதா உனக்குப் பலனளிப்பார்**" (மத்தேயு 6:3-4). இருப்பினும், நாம் எப்போதும் நம்முடைய நற்செயல்களை **மறைவாக வைத்திருக்க வேண்டும்** என்று இது **அர்த்தப்படுத்துவதில்லை**, ஏனெனில் நம்முடைய கர்த்தர் தாமே அறிவுறுத்தினார், "அவர்கள் உங்கள் **நற்செயல்களைக் கண்டு பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி**, உங்கள் **வெளிச்சம் மனுஷர் முன்பாகப் பிரகாசிக்கட்டும்**" (மத்தேயு 5:16). நாம் செய்வது **நல்ல முன்மாதிரியைக்** கொடுக்குமானால், அதை **அறிவிக்க வேண்டும்**, ஆனால் எப்போதும் **உண்மையான பணிவுடன்**.

4. நாம் **உண்மையிலேயே ஏழைகளாக** அல்லது **வேலை செய்ய முடியாதவர்களுக்கு** மட்டுமே **பொருள் சார்ந்த தர்மங்களை** வழங்க வேண்டும்.

5.

மக்களை **சோம்பல் அல்லது தீய பழக்கங்களில்** ஆதரிப்பது **தவறு**; இது அவர்களைப் **பாவத்தில் ஊக்குவிப்பதாகும்**. ஆனால் நம்முடைய உதவியை யாசிக்கும் ஏழைகளைப் பற்றி **கண்டறிய வழியில்லை** என்றால், **கஞ்சத்தனத்தை விட தர்மம் செய்வதில் தவறுவது** மிகவும் நல்லது.

பல பிச்சைக்காரர்கள் **பிச்சை எடுத்து செல்வம் சேர்க்கும் "போலியானவர்கள்"** என்ற காரணத்தை, தர்மம் செய்யாததற்கு **மன்னிக்கக் கோரி** பலர் கூறுகின்றனர். இருப்பினும், அத்தகைய போலியானவர்களின் **எண்ணிக்கை குறிப்பிடத்தக்கதாக இருக்க முடியாது** என்பதும், பெரும்பாலும் **மன்னிக்கக் கோரும் மக்கள் யாருக்கும் எதையும் கொடுப்பதில்லை** என்பதும் உண்மை. **கடவுள் நமக்கு தாராளமானவர்** அல்லவா? அவருடைய **உதாரணத்தைப்** பின்பற்றுவோம்.

தர்மம் செய்வதற்கான சில நடைமுறை வழிகள் யாவை?

தர்மம் செய்வதற்கான சில **நடைமுறை வழிகள்** பின்வருமாறு: நம்முடைய **ஏழை உறவினர்களுக்கு**, **தேவைப்படுபவர்களுக்கு**, **திருச்சபைக்கு,** மற்றும் **தர்ம நிறுவனங்களுக்கு** உதவி அளித்தல்.

1. தர்மச் செயல்களில், நாம் நம்முடைய **உறவினர்களுக்கு**, நம்முடைய **சக கத்தோலிக்கர்களுக்கு**, நம்முடைய **நண்பர்களுக்கு முன்னுரிமை** கொடுக்க வேண்டும். "**தர்மம் வீட்டிலிருந்து தொடங்குகிறது**". பொதுத் தர்மங்களில் நன்கு அறியப்பட்ட நபர்கள், தங்கள் சிறிய குழந்தையைப் பள்ளிக்கு அனுப்ப உதவிக்காக மன்றாடும் ஒரு ஏழை உறவினரைத் **திருப்பி அனுப்புவதைப்** பார்ப்பது **உள்ளத்தை உயர்த்தாது**. அத்தகைய நபர்களால் செய்யப்படும் பொதுத் தர்மங்கள் **காட்சிக்கு மட்டுமே, இருதயத்தின் கருணையால் அல்ல** என்று இது மிகவும் சாத்தியமானால் அர்த்தமாகும்.

2.

3. **திருச்சபைக்கு** அதன் **மிஷன்கள், பள்ளிகள், அனாதை இல்லங்கள்**, மற்றும் **ஏழைகளுக்கான இல்லங்களுக்குத் தர்மம்** செய்வதன் மூலம் உதவலாம்.

4.

தங்கள் **பணப்பையிலிருந்து** ஒவ்வொரு வாரமும் ஒரு **சிறிய தொகையை ஒதுக்கிவைப்பதன்** மூலம் **குழந்தைகள் கூட** ஆரம்பத்திலேயே தர்மம் செய்யப் **பயிற்சி** அளிக்கப்பட வேண்டும். "நீங்கள் ஒருவரிலொருவர் **அன்பு வைத்திருந்தால்**, நீங்கள் **என்னுடைய சீஷர்கள்** என்று அதினால் எல்லாரும் அறிந்துகொள்வார்கள்" (யோவான் 13:35).

3. இந்தக் காலங்களில், அரசாங்கத்தாலோ அல்லது சாதாரண மக்களாலோ **ஏழைகளின் குறிப்பிட்ட குழுக்களுக்கு உதவ** பல நிறுவனங்கள் நடத்தப்படுகின்றன. அத்தகைய நிறுவனங்களுக்குப் பங்களிக்கும்போது, நாம் **விவேகமான கவனம்** செலுத்த வேண்டும். தங்கள் **தர்மங்களைப் கடவுள் மட்டுமே** அறிய வேண்டும் என்று விரும்பும் அந்த **தாராளமான மற்றும் அறியப்படாத பங்களிப்பாளர்களுக்கு** கடவுள் நிச்சயமாக **அளவில்லாமல் வெகுமதி** அளிப்பார்.

4.

இருப்பினும், எப்போது முடியுமோ அப்போதெல்லாம், நாம் **தனிப்பட்ட தர்மத்தை** முற்றிலும் **புறக்கணிக்கக்கூடாது**, அதாவது **ஏழைகளின் வீடுகளுக்குச் சென்று** பார்ப்பது, அவர்களுக்கு **உண்மையில் என்ன தேவை** என்பதைக் கண்டறிவது, அவர்களுக்கு **ஆறுதல்** மற்றும் **உதவியை நேரடியாக**

வழங்குவது.

பிறருடைய சரீர அல்லது ஆவிக்குரிய தேவைகளை நிவர்த்தி செய்ய தினந்தோறும் செய்யப்படும் **சாதாரண செயல்கள் அனைத்தும்** உண்மையான **இரக்கத்தின் கிரியைகளா**?

பிறருடைய சரீர அல்லது ஆவிக்குரிய தேவைகளை நிவர்த்தி செய்ய தினந்தோறும் செய்யப்படும் **சாதாரண செயல்கள் அனைத்தும்**, **கிறிஸ்துவின் நாமத்தில்** செய்யப்பட்டால், **உண்மையான இரக்கத்தின் கிரியைகளே**.

"அப்பொழுது எல்லா ஜனங்களும் அவர் முன்பாகக் கூட்டப்படுவார்கள்; அவர் ஒருவரைவிட்டு ஒருவரைப் பிரிப்பார்... அப்பொழுது ராஜா தமது வலதுபக்கத்தில் நிற்கிறவர்களைப் பார்த்து: **வாருங்கள், என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே**, உலகத்தோற்றமுதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற **ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்**. ஏனென்றால், **நான் பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனம் கொடுத்தீர்கள்; நான் தாகமாயிருந்தேன், நீங்கள் எனக்குக் குடிக்கக் கொடுத்தீர்கள்; நான் அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக் கொண்டீர்கள்; நான் நிர்வாணமாயிருந்தேன், நீங்கள் எனக்கு உடுத்தக் கொடுத்தீர்கள்; நான் வியாதியாயிருந்தேன், நீங்கள் என்னைப் பார்க்க வந்தீர்கள்; நான் சிறையிலிருந்தேன், நீங்கள் என்னிடத்தில் வந்தீர்கள்** என்பார். அப்பொழுது நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, நாங்கள் **எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு**, உமக்கு போஜனம் கொடுத்தோம்? அல்லது **தாகமுள்ளவராகக் கண்டு**, உமக்குக் குடிக்கக் கொடுத்தோம்? **எப்பொழுது உம்மை அந்நியராகக் கண்டு**, சேர்த்துக்கொண்டோம்? அல்லது **நிர்வாணராகக் கண்டு**, உமக்கு உடுத்தக் கொடுத்தோம்? **எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவாவது** அல்லது **சிறையிலிருப்பவராகவாவது கண்டு**, உம்மிடத்தில் வந்தோம்? என்பார்கள். அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: **ஆமென், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் என் சகோதரரான இவர்களில் மிகச் சிறியவராகிய ஒருவனுக்குச் செய்தபோது, எனக்கே செய்தீர்கள்** என்பார்" (மத்தேயு 25:32-40).

நம்முடைய எல்லாச் செயல்களிலும் நாம் **கடவுளை நினைத்து நேசித்தால்**, நமக்கு **அதிஇயற்கையான நோக்கம்** (supernatural motive) இருக்கிறது.

அவரை அதிகமாக நேசிக்க கடவுளை இன்னும் நன்றாக அறிந்துகொள்ளுங்கள்

கத்தோலிக்கர்களின் கேள்விகளுக்குப் பதில்கள்

எழுதியவர்: ரெவரெண்ட் வின்ஃப்ரிட் ஹெர்ப்ஸ்ட், *S. D. S.*

எந்தவொரு மதத்தையும் நம்பும்படி ஒருபோதும் போதிக்கப்படாத, அதுபற்றிக் கவலைப்படாத ஒரு இளம் பெண், தனக்கு ஞானஸ்நானம் செய்யப்படவில்லை என்று என்னிடம் கூறுகிறாள். அவள் அந்த நிலையிலேயே இறந்துவிட்டால் என்ன ஆகும்? அவளுடைய ஆத்மாவுக்கு என்ன ஆகும்? ஞானஸ்நானம் பெறாத குழந்தைகள் சொர்க்கத்திற்குச் செல்ல முடியாவிட்டால், அவள் மட்டும் எப்படிச் செல்ல முடியும்? இதற்குப் பதில் அளியுங்கள்.



திருச்சபையின் போதனை மிகவும் எளிமையானது: குழந்தைகளும் பெரியவர்களைப் போலவே ஞானஸ்நானம் பெறுவது அவசியம், அவர்கள் இரட்சிக்கப்படுவதற்காக. "மெய்யாகவே, மெய்யாகவே நான் உனக்குச் சொல்கிறேன், ஒருவன் தண்ணீரினாலும் ஆவியினாலும் பிறவாதிருந்தால், அவன் சர்வேசுரனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது." (அருள. 3:5). கிறிஸ்துவின் இந்த வார்த்தைகள் மிகத் தெளிவானவை. அவர் உலகளாவிய ஞானஸ்நானத்தையும் கட்டளையிடுகிறார். "சகல தேசத்தாருக்கும் உபதேசம் பண்ணி, அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள்." "விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாக்கப்படுவான்."

இருப்பினும், உங்களுக்குத் தெரிந்ததுபோல, ஞானஸ்நானம் இல்லாமல் இறக்கும் குழந்தைகளுக்கு எந்தத் தண்டனையும் இல்லை. அவர்கள் நிச்சயமாக சொர்க்கத்திலிருந்தும், கடவுளின் இயற்கைக்கு அப்பாற்பட்ட தரிசனத்திலிருந்தும் விலக்கப்படுகிறார்கள்; ஏனெனில் அவர்கள் கிறிஸ்துவால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்றவில்லை. தெளிவாகத் தெரிகிறது, இந்தத் தடை கடவுளின் பார்வையில் அநீதியானது அல்ல; ஏனென்றால், பரலோகத்தின் மகிமை என்பது மனித இயல்புக்குச் சேராத ஒரு இலவச இயற்கைக்கு அப்பாற்பட்ட பரிசு. இந்தத் தடை துன்பத்தைக் குறிக்கவில்லை; ஏனென்றால் சிறியவர்களுக்கு பாக்கியமான தரிசனம் என்று ஒன்று இருப்பதே தெரியாமல் இருக்கலாம், மேலும் புனித தாமஸ் கற்பிப்பது போல,



"இயற்கையான அறிவினாலும் அன்பினாலும்" கடவுளை அறிந்து அவரில் மகிழ்ச்சியடைகிறார்கள்.

ஆனால் ஞானஸ்நானம் இல்லாமல் இறக்கும் ஒரு பெரியவர் இரட்சிக்கப்பட முடியுமா? வெளிப்படையாக - முடியாது. குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவருக்கும், இரட்சிப்புக்கு ஞானஸ்நானம் அவசியம்.

கத்தோலிக்க திருச்சபை இதை ட்ரென்ட் கவுன்சிலில் வரையறுத்துள்ளது. ஆனாலும், இந்தக் கட்டாயம் கண்டிப்பாக முழுமையானது அல்ல, அதே ட்ரென்ட் கவுன்சிலில் இருந்து நாம் அறிந்துகொள்கிறோம், அது "சுவிசேஷம் பிரகடனப்படுத்தப்பட்டதிலிருந்து, பழைய ஆதாமின் நிலையிலிருந்து கிருபையின் நிலைக்கு... மறுபிறப்புக் குளியல் அல்லது அதற்கான விருப்பம் இல்லாமல் மாற்றம் இல்லை" என்று அறிவித்தது. எனவே தண்ணீரின் ஞானஸ்நானம் மட்டுமே ஒரே ஞானஸ்நானம் அல்ல. இது நம்மை விருப்பத்தின் ஞானஸ்நானம் என்ற முக்கியமான புள்ளிக்குக் கொண்டுவருகிறது. அவசர காலங்களில் இந்த ஞானஸ்நானம் இரட்சிப்புக்கு போதுமானதாக இருக்கும். (ஆனால் தண்ணீரால் செய்யப்படும் ஞானஸ்நானம் மட்டுமே ஞானஸ்நானத்தின் தன்மையை அளிக்கும் மற்றும் ஒரு நபரை மற்ற தேவ திரவிய அனுமானங்களைப் பெறத் தகுதியுடையவராக்கும்.)

மேலும், புனித அகஸ்டின் மற்றும் புனித அம்புரோஸ் ஆகியோரின் போதனைகளை இங்கே நினைவுகூருவது ஆறுதலளிக்கிறது, அதாவது கடவுளின் மீதுள்ள பரிபூரண அன்பும், பாவத்தைப் பற்றிய துக்கமும், கிறிஸ்துவின் ஒவ்வொரு கட்டளையையும் நிறைவேற்ற வேண்டும் என்ற விருப்பத்தை நிச்சயமாக உள்ளடக்கியது. அதுவே விருப்பத்தின் ஞானஸ்நானம். இரத்தத்தின் ஞானஸ்நானம் அல்லது வேதசாட்சியத்தைப் பற்றி நாம் குறிப்பிடத் தேவையில்லை, இது நீரின் ஞானஸ்நானத்திற்குச் சமமானதாகும்.

ஆனால், "எந்தவொரு மதத்தையும் நம்பும்படி ஒருபோதும் போதிக்கப்படாத, அதுபற்றிக் கவலைப்படாத" இந்த இளம் பெண்ணைப் பற்றி என்ன? அவளைப் போலவே கோடிக்கணக்கானோர் இருக்கிறார்கள். எனவே, நாம் பல முக்கியமான கத்தோலிக்க கோட்பாடுகளையும் கொள்கைகளையும் அளிக்கிறோம்.

1. கத்தோலிக்க திருச்சபை கற்பிப்பது என்னவென்றால், ஒருவன் தன் விருப்பப்படி, வேண்டுமென்றே கடவுளை விட்டு விலகி, மனந்திரும்பாத சாவானப் பாவத்துடன் மரித்தால் மட்டுமே நரகத்திற்குத் தீர்ப்பளிக்கப்படுகிறான்.

2. கத்தோலிக்க திருச்சபை எப்போதும் தன் எல்லைக்கு வெளியே உள்ளவர்கள் தவறான நம்பிக்கையில் வாழ்ந்தாலும் இரட்சிக்கப்படலாம் என்று நம்புகிறது; அதாவது, அவளுடைய வெளிப்படையான அமைப்புக்கு வெளியே உள்ளவர்கள், வெல்ல முடியாத அறியாமையின் மூலம், விசுவாசம் மற்றும் அன்பின் உண்மையான ஆன்மீக ஐக்கியத்தால் இன்னும் திருச்சபையின் ஆத்மாவில் இருக்கலாம்.

3. திருச்சபையால் ஏற்படும் ஒவ்வொரு சாபமோ அல்லது கண்டனமோ தவறையே அல்லது இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு முரணான தவறான கொள்கைகளையே குறிக்கிறது, மேலும் தவறான நம்பிக்கையில் உள்ள ஆண்களின் அல்லது பெண்களின் உள்ளார்ந்த குற்றத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை.

4. எந்தவொரு தனிநபரின் குற்றத்தையும் தீர்மானிக்க எந்தவொரு கத்தோலிக்கருக்கும் உரிமை இல்லை.

5. டிசம்பர் 9, 1854 தேதியிட்ட தனது உரையில், போப் பியஸ் IX கூறுகிறார், "கடவுளின் எல்லையற்ற இரக்கத்திற்கு நாம் எல்லைகள் நிர்ணயிக்கத் துணிவதிலிருந்து விலகி இருப்போமாக; கடவுளின் மறைவான ஆலோசனைகள் மற்றும் நியாயத்தீர்ப்புகளின் ஆழங்களை ஆராய விரும்புவதிலிருந்து விலகி இருப்போமாக, ஏனெனில் அது மனித மனத்தால் ஆராய முடியாத ஒரு படுகுழியாகும்... அப்போஸ்தலிக்க ரோமன் திருச்சபைக்கு வெளியே இரட்சிப்பு இல்லை என்று நாம் விசுவாசமாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்; திருச்சபை மட்டுமே பாதுகாப்பின் பேழை, திருச்சபையில் இல்லாதவன் வெள்ளத்தில் அழிவான்; மறுபுறம், உண்மையான மதத்தைப் பற்றி வெல்ல முடியாத அறியாமையில் இருப்பவர்கள் சர்வேசுரடைய கண்களில் இதற்காகக் குற்றவாளிகள் அல்ல என்பதை நாம்

உறுதியாக அங்கீகரிக்க வேண்டும். மேலும் மக்களின் தன்மை மற்றும் வேறுபாடு, நாடுகள், மனங்கள் மற்றும் மீதமுள்ளவற்றின் படி இந்த அறியாமையின் வரம்புகளை யார் குறிக்கத் துணிவார்கள்?"

6. ஆகஸ்ட் *10, 1863* தேதியிட்ட இத்தாலிய ஆயர்களுக்கு எழுதிய தனது சுற்றுமடலில், இந்த அதே பெரிய போப் சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாக எழுதுகிறார், "நமது பரிசுத்த மதத்தைப் பற்றி வெல்ல முடியாத அறியாமையில் இருப்பவர்கள், ஆனால் இயற்கையின் சட்டத்தையும், எல்லா மனிதர்களின் இதயங்களிலும் கடவுளால் பதிக்கப்பட்ட கட்டளைகளையும் கவனமாகக் கடைப்பிடித்து, கடவுளுக்குக் கீழ்ப்படியத் தயாராக இருந்து, நேர்மையான மற்றும் ஒழுக்கமான வாழ்க்கையை நடத்துபவர்கள், தெய்வீக கிருபையின் ஒளியின் உதவியுடன் நித்திய ஜீவனை அடையலாம் என்பது நமக்கும் உங்களுக்கும் தெரியும்; ஏனெனில் எல்லாவற்றையும் தெளிவாகப் பார்க்கும், ஒவ்வொருவரின் இருதயத்தையும், மனநிலையையும், எண்ணங்களையும், நோக்கங்களையும் ஆராய்ந்து அறிந்திருக்கும் கடவுள், அவருடைய உன்னதமான இரக்கத்தினாலும் நன்மையினாலும், தன் சொந்த விருப்பப்படி பாவத்தில் விழாத எவரையும் நித்திய தண்டனையை அனுபவிக்க ஒருபோதும் அனுமதிப்பதில்லை."

புனித அந்தோணி பற்றிய குறிப்புகள்

- **பிறப்பு பெர்னான்டோ:** இவரின் அசல் பெயர் **பெர்னான்டோ மார்ட்டின்ஸ்**. பாலைவனத்து புனித அந்தோணியின் (St. Anthony of the Desert) நினைவாக, இவர் பிரான்சிஸ்கன் துறவிகள் சபையில் சேர்ந்தபோதுதான் 'அந்தோணி' என்ற பெயரை ஏற்றுக் கொண்டார்.
- **கோவேறு கழுதையின் அற்புதம் (Miracle of the Mule):** நற்கருணையை (Eucharist) மறுத்த ஒருவருடனான விவாதத்தின்போது, செயின்ட் அந்தோணி ஒரு பட்டினியால் வாடிய கோவேறு கழுதையை சோதித்தார். மூன்று நாட்களாக உணவின்றி இருந்த அந்தக் கழுதை, உணவை நிராகரித்துவிட்டு, அந்தோணி தூக்கிப் பிடித்த ஆசீர்வதிக்கப்பட்ட நற்கருணைக்கு (Blessed Sacrament) முன்பாக மண்டியிட்டது. இது கிறிஸ்து உண்மையிலேயே நற்கருணையில் இருக்கிறார் என்பதை நிரூபிக்க ஒரு சான்றாக அமைந்தது.
- **திருச்சபையின் மேன்மைமிகு போதகர் (Doctor of the Church):** இவர் வெறும் 36 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்திருந்தாலும், இவரின் சக்திவாய்ந்த போதனைகளுக்காக, போப் பன்னிரண்டாம் பயஸ் (Pope Pius XII) இவரை 1946-ல் **திருச்சபையின் மேன்மைமிகு போதகர் (Doctor of the Church)** என்று அறிவித்தார். இவரை அவர் "சுவிசேஷ போதகர்" (*Evangelical Doctor*) என்றும் அழைத்தார்.
- **நாக்கு நினைவுச்சின்னம் (Tongue Relic):** இவர் இறந்த 30 ஆண்டுகளுக்குப் பிறகு இவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டபோது, உடல் சிதைந்த நிலையில் இருந்தது. ஆனால், அவருடைய **நாக்கு மட்டும் அழுகாமல், செக்கச் சிவந்த நிலையில்** இருந்தது. இது இவருடைய அரிய சொற்பொழிவுத் திறனின் அடையாளமாக, இத்தாலியின் படுவாவில் (Padua) ஒரு சிறப்புப் பேழையில் (reliquary) இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

உத்தரிக்கும் ஸ்தலத்தின் கத்தோலிக்க கோட்பாடு

1. **தூய்மையாக்கப்படுதல் (The Final Cleansing)**

- **தேவை:** ஒரு விசுவாசி, கடவுளின் அருளில் (State of Grace) இறக்கும்போது, நித்திய இரட்சிப்புக்கு (Eternal Salvation) உறுதியாகிறார். ஆனால், அவர் வாழ்க்கையில் செய்த சிறிய (மன்னிக்கத்தக்க) பாவங்கள் அல்லது ஏற்கெனவே மன்னிக்கப்பட்ட பாவங்களின் தற்காலிகத் தண்டனைகள் (Temporal Punishment) முழுவதுமாகத் தீர்க்கப்படாமல் இருக்கலாம்.

- **நோக்கம்:** "பரலோகத்தின் மகிழ்ச்சிக்குள் நுழையத் தேவையான புனிதத் தன்மையை" (The holiness necessary to enter the joy of heaven) அடைவதற்காக, இந்த ஆத்துமாக்கள் மரணத்திற்குப் பின் உத்தரிக்கும் ஸ்தலத்தில் **தூய்மையாக்கப்படுகிறார்கள்** (Cleansed/Purified).

- **இரட்சிப்பிற்கு நிச்சயம்:** இந்த ஆத்துமாக்கள் நரகத்திற்குச் செல்ல மாட்டார்கள் என்பதில் கத்தோலிக்க திருச்சபைக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது. உத்தரிக்கும் ஸ்தலத்தின் வேதனைகள் ஒரு தண்டனை அல்ல, மாறாக **அன்பின் இறுதி சுத்திகரிப்பு நெருப்பு** (Purifying fire of love) என்று கருதப்படுகிறது.

2**. வேதனையின் இயல்பு (The Nature of Suffering)**

- **வேதனை:** உத்தரிக்கும் ஸ்தலத்தில் உள்ள ஆத்துமாக்கள் பெரும் வேதனையை அனுபவிக்கிறார்கள். இந்த வேதனை இரண்டு முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது:
- **பிரத்தியட்ச தரிசனையிலிருந்து தள்ளிவைக்கப்படுதல் (Pain of Loss):** கடவுளின் முகத்தைக் காண்பதில் இருந்து (Beatific Vision) தற்காலிகமாகப் பிரிக்கப்படுவது அல்லது தாமதமாவது மிகப்பெரிய துயரமாகக் கருதப்படுகிறது.

- **உணர்ச்சிகரமான வேதனை (Pain of Sense):** இது பெரும்பாலும் **நெருப்பு** (Fire) மூலம் சித்தரிக்கப்படுகிறது. ஆனால் இந்த நெருப்பு என்பது, உலகின் நெருப்புக்கு நிகரானது அல்ல; அது ஆவிக்குரிய, சுத்திகரிக்கும் வலி என்று இறையியலாளர்கள் கூறுகின்றனர்.

- **மகிழ்ச்சியும் உண்டு:** தங்கள் வேதனைகளுக்கு மத்தியிலும், இந்த ஆத்துமாக்கள் இறுதியாகத் தாங்கள் **இரட்சிப்பைப் பெறுவோம் என்ற நிச்சயமான நம்பிக்கையால்** மிகுந்த மகிழ்ச்சியையும், அமைதியையும் அனுபவிக்கிறார்கள் என்றும் போதிக்கப்படுகிறது.

3. **ஜீவிக்கும் விசுவாசிகளின் பங்கு (The Role of the Living)**

உத்தரிக்கும் ஸ்தலத்தின் ஆத்துமாக்களுக்கு நம்மால் உதவ முடியும் என்பதே கத்தோலிக்க போதனையின் மிக முக்கியப் பகுதியாகும். இது **புனிதர்களின் ஐக்கியம்** (Communion of Saints) என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்துள்ளது.

உத்தரிக்கும் ஸ்தலத்தின் கத்தோலிக்க கோட்பாடு

வழி	விளக்கம்
திருப்பலிகள் (Masses)	உத்தரிக்கும் ஆத்துமாக்களுக்காகத் திருப்பலி ஒப்புக் கொடுப்பதே, அவர்களுக்கு உதவக்கூடிய **மிக உயர்ந்த** மற்றும் மிகவும் சக்திவாய்ந்த வழியாகும்.
ஜெபங்கள் (Prayers)	குறிப்பாக, உத்தரிக்கும் ஆத்துமாக்களுக்கான மன்றாட்டு மாலை, செபமாலை போன்ற பக்தி முயற்சிகள் மூலம் அவர்களுக்காக நாம் மன்றாடுகிறோம்.
தருமங்கள் (Almsgiving)	ஏழைகளுக்குச் செய்யும் தர்மங்கள், ஈகைச் செயல்கள் மற்றும் தானதர்மங்கள்.
பலன்கள் (Indulgences)	திருச்சபையின் விதிமுறைகளுக்குட்பட்டு பெறும் முழு அல்லது பகுதிப் பாவப்பரிகாரங்களை இந்த ஆத்துமாக்களுக்காக ஒப்புக்கொடுத்தல்.

நவம்பர் மாதம்: கத்தோலிக்க திருச்சபையில், **நவம்பர் மாதம்** முழுவதும் இந்த உத்தரிக்கும் ஆத்துமாக்களுக்காகச் சிறப்பாகச் செபிக்கும் மாதமாகக் கடைப்பிடிக்கப் படுகிறது. நவம்பர் 2-ஆம் தேதி **"இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு நாள்"** (All Souls' Day) ஆகக் கொண்டாடப்படுகிறது.



My Catholic Faith—in Tamil

அறிமுகம்

யுகங்கள் முழுவதும் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகள் பல உள்ளன. ஆனால், எல்லா காலங்களிலும் கலாச்சாரங்களிலும் உள்ள மக்களுக்குப் பொதுவானது ***உண்மையை நாடும் ஆசை****தான். நாம் தெரிந்துகொள்ள விரும்புகிறோம்! நம்முடைய வாழ்க்கையின் நோக்கம் என்ன, நாம் ஏன் இந்தப் பூமியில் இருக்கிறோம், எங்கிருந்து வந்தோம், கடவுள் இருக்கிறாரா, அந்தக் கடவுள் யார், மரணத்திற்குப் பின் வாழ்க்கை இருக்கிறதா, இன்னும் இதுபோன்ற பலவற்றை நாம் தெரிந்துகொள்ள விரும்புகிறோம்!*

இந்தப் ***மிகவும் அடிப்படையான மற்றும் முக்கியமான கேள்விகள்*** *நம் மனதில் முன்னணியில் இருப்பது நல்லது. அப்படி இல்லையென்றால், இப்போதிருந்தாவது தொடங்குவதற்கு ஒருபோதும் தாமதமாகவில்லை! இந்தக் கேள்விகளுக்கான பதில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதுவே நமது* ***விசுவாச அறிக்கை (Creed)****. ஆரம்பத்தில், இந்த விசுவாச அறிக்கை சலிப்பானதாகவும், கவர்ச்சியற்றதாகவும் தோன்றலாம். குழப்பமானதாகவும், அதிகப்படியான கல்வித் தன்மை கொண்டதாகவும் கூட தோன்றலாம். ஆனால், சரியாகப் புரிந்துகொள்ளும்போது, நாம் ஆழமாகத் தேடும் கேள்விகளுக்கான பதில்களை இந்த விசுவாச அறிக்கை கொண்டுள்ளது.*

நைசீன் விசுவாச அறிக்கை (The Nicene Creed) *1,500 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது. அந்த காலத்திலிருந்து, எண்ணற்ற கிறிஸ்தவர்களாலும், கடவுளின் புனிதர்களாலும் இது பிரகடனம் செய்யப்பட்டு, வாழப்பட்டு, நேசிக்கப்பட்டு வந்துள்ளது. இதுவே நம்முடைய* ***அடிப்படைக் கோட்பாடுகளின் தொகுப்பின் சுருக்கமாகும்****, இதற்காகப் பல நூற்றாண்டுகளாகப் பலர் தங்கள் இரத்தத்தையும் சிந்தியுள்ளனர். இதைச் சரியாகப் புரிந்துகொண்டால், இது ஆழமானது, அர்த்தமுள்ளது, தெளிவானது மற்றும் மாற்றத்தை ஏற்படுத்துவது.*

உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு கத்தோலிக்கத் திருப்பலியிலும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இந்த விசுவாச அறிக்கை ***பிரகடனம்*** *செய்யப்படுகிறது. ஒவ்வொரு கத்தோலிக்கருடனும் இது ஒருமித்த குரலில் சொல்லப்படுகிறது. அதேசமயம், இது ஒவ்வொரு தனிநபராலும், விசுவாசத்தை அறிக்கையிடும் ஒவ்வொருவராலும் தனிப்பட்ட முறையிலும் சொல்லப்படுகிறது. இந்த விசுவாசத்தை நாம் தனிப்பட்ட முறையில் பிரகடனம் செய்வதுதான், நம்மையும், நம்முடைய* ***திரியேகக் கடவுளையும்*** *ஒன்றிணைக்கிறது.*

*மிகவும் அடிக்கடி, நாம் நின்று இந்த விசுவாச அறிக்கையைச் சொல்லும்போது, நம் மனம் வேறு விஷயங்களில் அலைபாய்கிறது. நேற்று நடந்ததைப் பற்றியோ அல்லது அன்றைய தினம் பிறகு என்ன செய்யப் போகிறோம் என்பதைப் பற்றியோ நினைக்கிறோம். நம்முடைய குறிப்பிட்ட போராட்டங்களைப் பற்றியோ அல்லது வேதனைகளைப் பற்றியோ நினைக்கிறோம். அல்லது இந்த விசுவாசஅறிக்கையின் வார்த்தைகளை நாம் சொல்லும்போது, நம்மை அறியாமல் கனவு கண்டு கொண்டிருக்கலாம். நாம் ஏன் இவ்வளவு எளிதில் கவனச்சிதறல் அடைந்து, இந்த விசுவாச அறிக்கையைப் பிரகடனம் செய்யும்போது ''****வழக்கமான மனநிலைக்குள்****'' செல்கிறோம் என்பதற்கான முதன்மையான காரணம்,* ***அது நமக்கு விளங்கவில்லை*** *என்று நான் நம்புகிறேன். அதன்*

My Catholic Faith—in Tamil

அடிப்படைப் பகுதிகளை நாம் புரிந்துகொள்ளலாம், ஆனால் பெரும்பாலான கத்தோலிக்கர்கள் இந்த விசுவாச அறிக்கையின் ஆழத்தையும், மகிமையையும் உண்மையிலேயே புரிந்துகொள்வதில்லை. எனவே, பெரும்பாலான கத்தோலிக்கர்கள் தங்கள் சொந்தத் தனிப்பட்ட கத்தோலிக்க விசுவாசத்தின் ஆழத்தையும், மகிமையையும் புரிந்துகொள்வதில்லை!

சிறிதளவேனும் உங்களுக்கு இந்தக் கருத்து பொருந்தினால், கத்தோலிக்கத் திருச்சபையின் விசுவாசத்தைப் பற்றி **மேலும் ஆழமான பிரதிபலிப்பில்** *ஈடுபட உறுதிபூண்டு, தொடர்ந்து உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள், "நான் விசுவாசக்கிறேனா?"; "இது என்னுடைய தனிப்பட்ட விசுவாசமாகவும் இருக்கிறதா?"* **திறந்த மனதுடன் இருங்கள்**. *கடவுளின் குரலுக்குச் செவிகொடுங்கள்.* **உண்மையைத் தேடுங்கள்** *மற்றும் அந்த உண்மை உங்கள் மனசாட்சியுடன் பேசட்டும்.*

ஆகவே, வாழ்க்கையின் கேள்விகளுக்கான அழகான பதில்களைப் பற்றிய இந்த **பிரதிபலிப்பில்** *நீங்களும் இணைந்துகொள்ளுங்கள்!*

விசுவாசப் பிரமாணம்

(1) பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன்.

(2) அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் சேசுகிறீஸ்துவையும் விசுவசிக்கிறேன்.

(3) இவர் இஸ்பிரீத்துசாந்துவினால் கர்ப்பமாய் உற்பவித்து அர்ச். கன்னிமரியாயிடமிருந்து பிறந்தார்.

(4) போஞ்சு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டார்.

(5) பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிட மிருந்து உயிர்த்தெழுந்தார்.

(6) பரலோகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார்.

(7) அவ்விடத்தில் இருந்து சீவியரையும், மரித்தவ ரையும் நடுத்தீர்க்க வருவார்.

(8) இஸ்பிரீத்துசாந்துவை விசுவசிக்கிறேன்.

(9) பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக் கிறேன். அர்ச்சியசிஷ்டவர்களுடைய சமூதிதப் பிரயோசனத்தை விசுவசிக்கிறேன்.

(10) பாவப் பொறுத்தலை விசுவசிக்கிறேன்.

(11) சரீர உத்தானத்தை விசுவசிக்கிறேன்.

(12) நித்திய சீவியத்தை விசுவசிக்கிறேன். ஆமென்.

அர்ச். பதுவை அந்தோனியார் - பகுதி 1: திருத்தரின் அழைப்பு

(இரு நண்பர்களான அந்தோனி மற்றும் பிரான்சிஸ் ஆகியோரின் உரையாடல்)

பிரான்சிஸ்: *அந்தோனி, என் அம்மா எப்போதும் சொல்வார் — ஏதாவது ஒன்று தொலைந்தால் புனித அந்தோனியாரிடம் பிரார்த்திக்கச் சொல்லி விடுவார். நான் வழக்கம்போல அப்படியே செய்கிறேன். ஆனால் அவர் உண்மையில் யார் என்று நான் ஒருபோதும் சிந்தித்ததில்லை.*

அந்தோனி: *(சிரித்துக் கொண்டு) நீ மட்டும் அல்ல, பிரான்சிஸ். பெரும்பாலோர் புனித அந்தோனியாரை "இழந்தவற்றை கண்டுபிடிப்பவர்" என்று நினைக்கிறார்கள். ஆனால் அவரின் உண்மையான செயல் — மனிதர்கள்* ***ஆண்டவரின் அருளை*** *மீண்டும் கண்டுபிடிக்கச் செய்தது.*

பிரான்சிஸ்: *அப்படியா? அவர் யார்?*

அந்தோனி: *புனித அந்தோனியார் என்பவர் ஆரம்பத்தில் அந்தோனியார் அல்ல. அவரது இயற்பெயர்* ***ஃபெர்னாண்டோ மார்டின்ஸ் டி புல்ஹோரய்ஸ்****. அவர்* ***போர்த்துகல் நாட்டின் லிஸ்பனில்****, 1195-ல் ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்தார். சிறு வயதிலிருந்தே அவர் பிரார்த்தனையையும் தேவாலயத்தையும் மிகவும் நேசித்தார்.*

பிரான்சிஸ்: *ஆச்சரியம்! நான் அவரை இத்தாலியர் என்று நினைத்தேன்.*

அந்தோனி: *பலரும் அப்படித்தான் நினைக்கிறார்கள். அவர் பதுவாவில் இறந்ததால் அப்படிச் சொல்கிறார்கள். ஆனால் அவரது இதயம் போர்த்துகலுக்கும் மோட்சத்திற்கும் சேர்ந்தது. இளமையிலேயே அவர்* ***ஆகஸ்தீனிய துறவிகளிடம்*** *சேர்ந்து வேதாகமமும் இறையியல் படித்தார். அவரது அறிவு கூர்மையானது, ஆனால் இதயம் தாழ்மையானது.*

பிரான்சிஸ்: *அதாவது, பிரான்சிஸ்கன்களைச் சந்திப்பதற்கு முன்பே அவர் ஒரு அறிஞராக இருந்தாரா?*

அந்தோனி: *ஆம். அவர் சர்வேசுரனின் வார்த்தையில் ஆழ்ந்திருந்தார். ஆனால் ஒரு நாள் சில* ***பிரான்சிஸ்கன் துறவிகள்*** *அவரது மடத்தில் வந்து,* ***மொராக்கோவுக்கு பிரசங்கப்பணிக்குச்*** *செல்லப் போகிறோம் என்று கூறினர். அவர்கள் கிறிஸ்துவுக்காக மரணத்தைப் பொருட்படுத்தவில்லை.*

பிரான்சிஸ்: *முதல் கால பிரான்சிஸ்கன்கள் தாழ்மையிலும் வீரத்திலும் பிரசித்தமாய் இருந்தார்கள் அல்லவா?*

அந்தோனி: *ஆம், அது இளைஞன் ஃபெர்னாண்டோவின் மனதை தீவிரமாக உந்தியது. சில மாதங்களுக்கு பிறகு அந்தத் துறவிகள்* ***மொராக்கோவில் வேத சாட்சிகளாக*** *இறந்துவிட்டார்கள் என்ற செய்தி வந்தது. அவர்களின் புனித அவயவங்கள் குவிம்ப்ரா மடத்துக்குக் கொண்டுவரப்பட்டன. அதுவே ஃபெர்னாண்டோவின் உள்ளத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது — வெறும் அறிவு போதாது,* ***கிறிஸ்துவுக்காக வாழவும், இறக்கவும்*** *வேண்டும் என்று அவர் உணர்ந்தார்.*

பிரான்சிஸ்: *அது நிச்சயமாக ஆண்டவருடைய அழைப்பாக இருந்திருக்கும்.*

அந்தோனி: *ஆம். அதனால் அவர் அனுமதி பெற்று ஆகஸ்தீனியரை விட்டுத்* ***பிரான்சிஸ்கன் துறவிகளுக்குச்*** *சேர்ந்தார்; அந்தோனியர் என்கிற பெயரை எடுத்தார். அவரது புதிய வாழ்க்கை வறுமை, தாழ்மை, ஆண்டவரின் மேல் முழு நம்பிக்கை ஆகியவற்றால் நிறைந்தது.*

பிரான்சிஸ்: *அவரும் மிஷனுக்குச் செல்ல விரும்பினாரா?*

அந்தோனி: *ஆம். அவர் மொராக்கோவில் நற்செய்தி அறிவிக்க விரும்பினார். ஆனால் ஆண்டவர் வேறுவிதமாக வழிநடத்தினார். அங்கே சென்றவுடன் அவர் கடுமையாக* ***நோயுற்றார்****; பிரசங்கிக்க முடியவில்லை. வீடு திரும்ப முயன்றபோது* ***பெருங்கடல் புயல்*** *அவரது கப்பலை திசைதிருப்பி* ***சிசிலியில்*** *நிறுத்தியது.*

பிரான்சிஸ்: *அது புனித பவுலின் கப்பல் புயலைப் போலத்தானே!*

அந்தோனி: *(தலையசைத்து) ஆம். ஆண்டவர் தனது அடியார்களைப் புயல்களினால் கூட வழிநடத்துகிறார். அங்கிருந்து அவர்* ***அசிசிக்கு*** *வந்து, புனித பிரான்சிஸின் நண்பர்களைச் சந்தித்தார். ஆனால் அவர் தன்னை ஒரு அறிஞர் எனச் சொல்லவில்லை;* ***அலுவலகப் பணிகள், சமையல், தூய்மை*** *— அவ்வளவுதான் செய்தார்.*

பிரான்சிஸ்: *யாருக்கும் அவர் அறிவாளி என்று தெரியவில்லையா?*

அந்தோனி: *யாருக்கும் தெரியவில்லை. அவர் மறைந்த வாழ்க்கையை விரும்பினார். ஒரு நாள், ஒரு பெரிய கூட்டத்தில் பிரசங்கிக்க வேண்டிய துறவி வரவில்லை. மேலாளர் யாரையும் தெரியாமல்* ***அந்தோனியரைப்*** *பேசச் சொன்னார். அவர் முதலில் தயங்கினார்; ஆனால் பேசத் தொடங்கியதும் அவரது வார்த்தைகள்* ***அறிவும் அன்பும் தீப்பொறிபோல்*** *பரவின. எல்லாரும் அதிசயித்தார்கள் — இது பரிசுத்த ஆவியின் குரல் போல இருந்தது.*

பிரான்சிஸ்: *அதுதானே அவரது திறமை வெளிச்சத்துக்கு வந்த தருணம்?*

அந்தோனி: *ஆம். அன்றிலிருந்து பாத்திரம் கழுவிய அந்தத் தாழ்மையான துறவி, திருச்சபையின் பெரிய* ***பிரசங்கரும் ஆசானும்*** *ஆனார். புனித பிரான்சிஸே அவரை புகழ்ந்து, துறவிகளுக்குத் இறையியல் கற்பிக்கச் சொன்னார் — ஆனால் எப்போதும் "****பிரார்த்தனையின் ஆவியை அணைய விடாதீர்கள்****" என்றார்.*

பிரான்சிஸ்: *அதிசயமாக இருக்கிறது. அவர் மகிமையைக் கேட்கவில்லை; கடவுளின் சித்தத்தைக் கேட்டார்.*

அந்தோனி: *அதுதான் உண்மையான அதிசயம், பிரான்சிஸ் —* ***தாழ்மையின் வழி புனிதத்திற்குச் செல்லும் பாதை****.*

பிரான்சிஸ்: *இனி நான் அவரை வேறுபட்ட பார்வையில் பார்க்கப் போகிறேன். இனிமேல் ஏதாவது தொலைந்தால், "என்னுடைய ஆன்மாவில் தொலைந்ததை கண்டுபிடிக்கவும் உதவுங்கள்" என்று அவரிடம் சொல்வேன்.*

அந்தோனி: *(சிரித்துக் கொண்டு) அதுதான் அவரிடம் சொல்ல வேண்டிய மிகச் சிறந்த பிரார்த்தனை, பிரான்சிஸ்.*

"ஈஸ்டர் கடமை"

கத்தோலிக்கர்கள் ஈஸ்டர் காலத்தில் (அவர்களின் "ஈஸ்டர் கடமை") குறைந்தபட்சம் ஒருமுறையாவது பாவசங்கீர்த்தனம் (confession) செய்து, திவ்விய நற்கருணை (Communion) பெற வேண்டும். இது ஒரு குறைந்தபட்ச கடமையாகும்.